
Taittirilya BrAhmaNam TB 1.1 to 1.4 Book
Tamil Corrections – Observed till 30th April 2025

(ignore those which are already incorporated in your book's version and date).

Kindly refer to your Guru for the differences in Swaram marking between various sources.

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as (Comments and analysis)
TB 1.1.2.3 Statement No. 5 Dasini No. 8	ஸம்பாபீயா ¹ ன்த் ₂ ஸ்யாத்	ஸன்பாபீயா ¹ ன்த் ₂ ஸ்யாத்
TB 1.4.7.7 Statement No. 2 Dasini No. 45	அக் ₃ ஷ்டோம: ஸோம:	அக் ₃ னிஷ்டோம: ஸோம:

=====

Taittirlya BrAhmaNam TB 1.1 to 1.4 Book

Tamil Corrections – Observed till 30th June 2024

(ignore those which are already incorporated in your book's version and date).

Kindly refer to your Guru for the differences in Swaram marking between various sources.

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as (Comments and analysis)
TB 1.3.10.1 Statement No. 1 Dasini No. 56	இந்த ₃ ரோ வ்ருத்ர ₃ ஹத்வா	இந்த ₃ ரோ ¹ வ்ருத்ர ₃ ஹத்வா ।
TB 1.4.1.6 Statement No. 2 Dasini No. 6	தாம் ம ¹ னுஷ்யாத் ₃ த் ₄ ருவஸ்தா ₂ ல்யா	தாம் ம ¹ னுஷ்யா ¹¹ த் ₄ ருவஸ்தா ₂ ல்யா

=====

Taittirlya BrAhmaNam TB 1.1 - 1.4 Book

Tamil Corrections – Observed till 30th June 2021

(ignore those which are already incorporated in your book's version and date).

Kindly refer to your Guru for the differences in Swaram marking between various sources.

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as (Comments and analysis)
No corrections found	No corrections found	No corrections found

=====

Taittirya BrAhmaNam TB 1.1 - 1.4 Book

Tamil Corrections – Observed till 31st Oct 2020

(ignore those which are already incorporated in your book's version and date).

Kindly refer to your Guru for the differences in Swaram marking between various sources.

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as (Comments and analysis)
TB 1.1.2.8 Statement No. 8 Dasini No. 13	உத்த ¹ ர ₂ யோ ¹ ராத ¹ த ₃ த ₄	உத்த ¹ ர ₂ யோ ¹ ராத ¹ த ₃ த ₄
TB 1.1.5.9 Statement No. 8 Dasini No. 43	யதா ₂ ஸ்ஹி ¹ த ¹ ஸ்யா ¹ க் ₃ னே-ரங்கா ¹ ரா	யதா ₂ ஸ்ஹி ¹ த ¹ ஸ்யா ¹ க் ₃ னே-ரங்கா ¹ ரா
TB 1.1.10.5 Statement No. 3 Dasini No. 79	ஸபா ₄ மே ₄ வை ₄ தே ₄ னே ந்த ₃ ரிய ₃	ஸபா ₄ மே ₄ வை ₄ தே ₄ னே ந்த ₃ ரிய ₃
TB 1.2.1.3 Statement No. 10 Dasini No. 3	அச்ச ₂ ம்ப ₃ ட்கார ₂ ம ₂ ஸ்யா ₂ ம்	அச்ச ¹ ₂ ம்ப ₃ ட்கார ₂ ம ₂ ஸ்யா ₂ ம்
TB 1.2.1.12 Statement No. 9 Dasini No. 12	வ ¹ ரூ ₂ த ₂ ஸ்ய ¹ தூ ₄ ர் ஷ ₃ த ₃ ம்	வ ¹ ரூ ₂ த ₂ ஸ்ய ¹ தூ ₄ ர் ஷ ₃ த ₃ ம்

		(தூ ₄ ர்.ஷ ₃ ம்) (Paata Bedam)
TB 1.2.6.4 Statement No. 10 Dasini No. 47	ஏ ₂ தே ₂ ன ₂ ஸ ₂ ர் ₂ வ ₂ : பு ₂ ரு ₂ ஷ ₂ : 47	ஏ ₂ தே ₂ ன ₂ ஸ ₂ ர் ₂ வ ₂ : பு ₂ ரு ₂ ஷ ₂ : 47
TB 1.3.3.6 Statement No. 6 Dasini No. 20	பா ₂ ப் ₂ மை ₂ வ ₂ க ₂ லு ₂ வை ஸ ₂ ம ₂ ல ₂ ம்	பா ₂ ப் ₂ மே ₂ வ ₂ க ₂ லு ₂ வை ஸ ₂ ம ₂ ல ₂ ம்
TB 1.3.3.7 Statement No. 2 Dasini No. 21	ப் ₂ ரா ₂ ங் ₂ த் ₂ ர ₂ வ ₂ தி ஸோ ₂ ம ₂ க் ₂ ர ₂ ஹை ₂ :	ப் ₂ ரா ₂ ங் ₂ த் ₂ ர ₂ வ ₂ தி ஸோ ₂ ம ₂ க் ₂ ர ₂ ஹை ₂ :
TB 1.3.10.6 Statement No. 2 Dasini No. 61	ஒ ₂ ஷ ₂ ம ₂ னோ ₂ வ்யா ₂ வ் ₂ ரு ₂ த ₂	ஒ ₂ ஷ ₂ ம ₂ னோ ₂ வ்யா ₂ வ் ₂ ரு ₂ த ₂
TB 1.4.3.6 Statement No. 12 Dasini No. 16	வி ₂ ஷ் ₂ ணு ₂ ர்-வி ₂ க் ₂ ர ₂ ம ₂ இ ₂ தி வை ₂ ஷ் ₂ ண ₂ வ்யா ₂ ர் ₂ சா	வி ₂ ஷ் ₂ ணு ₂ ர்-வி ₂ க் ₂ ர ₂ ம ₂ இ ₂ தி வை ₂ ஷ் ₂ ண ₂ வ்யா ₂ ர் ₂ சா
TB 1.4.6.6 Statement No. 7 Dasini No. 37	ப் ₂ ர ₂ த ₂ ம ₂ : ப் ₂ ர் ₂ சீ ₂ னா ₂ வீ ₂ தி மா ₂ ர் ₂ ஜா ₂ லீ ₂ ய ₂ ம்	ப் ₂ ர ₂ த ₂ ம ₂ : ப் ₂ ர் ₂ சீ ₂ னா ₂ வீ ₂ தி மா ₂ ர் ₂ ஜா ₂ லீ ₂ ய ₂ ம்
TB 1.4.7.1 Statement No. – 7	ப ₂ ஸ ₂ ு ₂ ன். வீ ₂ ர் ₂ ய ₂ ம் யீ ₂ க் ₂ ச ₂ தி	ப ₂ ஸ ₂ ு ₂ ன். வீ ₂ ர் ₂ ய ₂ ம் யீ ₂ க் ₂ ச ₂ தி

Dasini No. 39		
TB 1.4.10.6 Statement No. - 10 Dasini No. 62	ச ₂ ந்தா ₃ ஸி ஸாகமே ₄ தையஜத	ச ₂ ந்தா ₃ ஸி ஸாகமே ₄ தையஜத
TB 1.4.10.7 Statement No. - 6 Dasini No. 63	ஏவ ஸாய்ஜ்ய-முபைதி	ஏவ ஸாய்ஜ்ய-முபைதி
ஸ்ன is replaced with ஸ்ரு wherever necessary		



Taittirya BrAhmaNam TB 1.1 - 1.4 Book

Tamil Corrections – Observed till 30th Nov 2019

(ignore those which are already incorporated in your book's version and date).

Kindly refer to your Guru for the differences in Swaram marking between various sources.

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as (Comments and analysis)
TB 1.1.10.4 78th Dasini - Last Part	ப்ரஜாமே ¹ வ தேன ஸ்ப்ரு ¹ ணோதி	ப்ரஜாம ¹ வ தேன ஸ்ப்ரு ¹ ணோதி (it is "ai")
TB 1.2.6.7 50th Dasini – 2nd line	அஸு ¹ ர்ய: ஸூ ¹ த் ₃ ர:	அஸு ¹ ர்ய: ஸூ ¹ த் ₃ ர:
TB 1.3.9.1 53rd Dasini 3rd line	வனஸ ¹ பதயோ ¹ வை த் ₃ ரு	வனஸ ¹ பதயோ ¹ வை த் ₃ ரு
TB 1.4.7.1 39th Dasini Last line	ஏஷா ¹ ந் தீ ₃ க்ஷி ¹ தானா ¹ -ம ¹ க் ₃ னி- ருத் ₃ வாய ¹ தி	யேஷா ¹ ந் தீ ₃ க்ஷி ¹ தானா ¹ -ம ¹ க் ₃ னி- ருத் ₃ வாய ¹ தி

Note: Some missing nasals have been corrected after n. before following 'l' .

=====

Taittirya BrAhmaNam TB 1.1 to 1.4 Book

Tamil Corrections – Observed Prior to 30th Nov 2019

(ignore those which are already incorporated in your book's version and date).

Kindly refer to your Guru for the differences in Swaram marking between various sources.

Section, Paragraph Reference	As Printed	To be read as or corrected as (Comments and analysis)
No corrections	No corrections Issued	No corrections Issued

=====